1990 ஆகஸ்ட் 20]

என்று ஊழியர்கள் சொல்லும்போது, அந்தக் கட்டத்தில் அந்தப் பணியாளர்களை அந்த இடத்திற்கு மாற்றுவதற்கு அரசு உத்தேசிக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. பி. கந்தசாமி : மாண்புமிகு தலைவர் அவர்களே, திருக்கோவில்களில் சில அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதிகமாக அந்தந்தப் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஊழியர்கள்தான் திருக்கோவில் ஊழியர்களாக இருக்கிறார்கள். அவர்களை இன்னொரு கோவிலுக்கு மாற்றம் செய்கிறபோது அந்தக் கோவிலில் காலியிடம் இருக்க வேண்டும். ஆனால், அரசு ஊழியர்களைத் தவிர, மற்ற ஏனைய ஆலய ஊழியர்களை நியமனம் செய்கிற அதிகாரம் அந்த தக்காருக்கோ அல்லது அறங்காவலர் குழுவிற்கோ இருக்கிறது. ஆகவே, இன்னொரு இடத்தில் காலியிடம் இல்லாவிட்டால் அங்கே அவர்களை மாற்ற முடியாது. ஆகவே தான் கேள்விக்கு இடமில்லை என்று பதில் சொன்னேன்.

சுற்றுலாத் துறை மூலமாகத் தங்கும் விடுதிகள்

*8055 திரு. வீ. பெ. துரைசாமி (மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்) :

மாண்புமிகு இந்து-சமய அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) கொல்லிமலையில் அருள்மிகு அரப்பளீஸ்வரர் திருக்கோவில் மற்றும் அங்குள்ள நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களை பார்ப்பதற்கு சுற்றுலாப் பணிகள் தினமும் வருவதால் சுற்றுலாத் துறை மூலமாக தங்கும் விடுதிகள் கட்ட திட்டம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், இத்திட்டம் எப்போது நிறைவேற்றப் படும்?

மாண்புமிகு திரு. கே. பி. கந்தசாமி : மாண்புமிகு தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) : கொல்லிமலை, மாவட்ட சுற்றுலாத் தலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தங்கும் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாவட்ட சுற்றுலாத்தல மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 7 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

திரு. வீ. பெ. துரைசாமி (மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்) : மாண்புமிகு தலைவர் அவர்களே, கொல்லி மலையில் அமைந்திருக்கிற அருள்மிகு அரப்பளீஸ்வரர் திருக்கோவிலைப்

பார்ப்பதற்கும், அங்கே இயற்கையாக அமைந்துள்ள நீர் வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் துவங்கப்பட்ட வல்வில் ஓரி விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலைத் திங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் நடைபெறுவதைக் காண்பதற்கும் பொது மக்கள் நிரம்ப வருகிறார்கள். அந்த விழாக்காலத்தில் வருகிற பொது மக்களுக்குப் போதிய தங்கும் வசதி இல்லாத காரணத்தால் நிறைய சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் மனதில்கொண்டு, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரைவில் அங்கே தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. பி. கந்தசாமி : மாண்புமிகு தலைவர் அவர்களே, அங்கே கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற தங்கும் விடுதி முடியும் தருவாயில் இருக்கிறது. அதற்குப் பிறகு மேலும் அப்படிப்பட்ட விடுதிகளைக் கட்டுவது பற்றி பரிசீலிக்கலாம்.

10-55 மணி

லாயல்மில் காலனிப் பகுதியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைத்தல்.

*3465 திரு. சோ. அழகர்சாமி :

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) சிதம்பரனார் மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணி ஊராட்சியைச் சேர்ந்துள்ள லாயல்மில் காலனி பகுதியைப் பிரித்து கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளதா?

(ஆ) ஆம் எனில், அதன் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திரு. கோ. சி. மணி : பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) ஆம்.

(ஆ) 1990 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் காரணமாக நிர்வாக மாறுதல்களுக்கு 30—6—1991 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இது குறித்து பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.